

நவம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரை கார்பன் மோனாக்ஸைட் விழிப்புணர்வு வாரமாக ப்ராம்ப்ட்டன் நகரம் அனுசரிக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (அக்டோபர் 29, 2021) – நவம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரை ப்ராம்ப்ட்டன் நகரமும் ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகள் அமைப்பும் இணைந்து பெரும்தீங்கு விளைவிக்கின்ற, வாசனையில்லாமல், ருசியில்லாமல், நிறமில்லாமல் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் கார்பன் மோனாக்ஸைட் பற்றி சமூகத்தினருக்கு கற்றுக்கொடுப்பதில் உதவுவதற்காக, கார்பன் மோனாக்ஸைட் விழிப்புணர்வு வாரத்தை அனுசரிக்கின்றனர். இந்த ஆண்டிற்கான கருப்பொருளானது, "நீங்கள் பார்க்க, நுகர அல்லது ருசிக்க முடியாத ஒரு விஷயம் உங்களைக் கொல்லக்கூடும்!" என்பதேயாகும்; மற்றும் சமூகத்தினர் தயாராக இருப்பதற்கும் பாதுகாப்புடன் இருப்பதற்கும் தங்களால் என்ன செய்துகொள்ள முடியும் என கற்றுக்கொடுப்பதற்கென்றே இந்த வாரம் அர்ப்பணிக்கப்படுகிறது.

கார்பன் மோனாக்ஸைட் என்றால் என்ன, அது எப்படி உண்டாகிறது மற்றும் உரிய முறையில் அதனைக் கண்டுபிடிப்பது ஒரு உயிரைக் காப்பாற்றக்கூடும் என்பது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளுதல்.

- முறையாக நிறுவப்பட்ட கார்பன் மோனாக்ஸைட் எச்சரிக்கை மணிகள் பொருத்தி வைப்பது உயிர்களைக் காக்கும்.
- அனைத்து தூங்கும் பகுதிகளுக்கு அருகாமையில் வேலை செய்துகொண்டிருக்கின்ற நிலையிலான கார்பன் மோனாக்ஸைட் எச்சரிக்கை மணிகளைப் பொருத்தவும்.
- கார்பன் மோனாக்ஸைட் எச்சரிக்கை மணிகளை மாதம் ஒரு முறை சோதிக்கவும்
- பேட்டரிகளை ஆண்டுதோறும் மாற்றிவிடவும்

தீ பாதுகாப்பு பற்றி எடுத்துரைக்கவும் கார்பன் மோனாக்ஸைட் விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை சமூகத்தினருக்கு கற்றுக்கொடுக்கவும், மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகள் அமைப்பின் அணியினர் பின் வரும் இடங்களில்/தேதிகளில் இருப்பார்கள்:

- நவம்பர் 1 – மெக்டொனால்ட்ஸ் 7690 மெயின் வீதி, காலை 11 மணி – மதியம் 1 மணி
- நவம்பர் 2 – கனடியன் டையர், 2850, க்வீன் வீதி கிழக்கு, பிற்பகல் 2 மணி– மாலை 4 மணி
- நவம்பர் 3 – மெக்டொனால்ட்ஸ் 9485 மிஸ்ஸிஸ்ஸாகா சாலை, காலை 11 மணி – மதியம் 1 மணி
- நவம்பர் 5 – மெக்டொனால்ட்ஸ், 10565 ப்ரமீலியா சாலை, காலை 11 மணி – மதியம் 1 மணி
- நவம்பர் 5 – பாப் கால்லஹன் ஃப்ளவர் சிட்டி சீன்யர்ஸ் சென்டர், 8870 மெக்லாலின் சாலை, பிற்பகல் 1 மணி– மாலை 4 மணி

கார்பன் மோனாக்ஸைட் விழிப்புணர்வு வாரத்தின்போது, ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகள் அமைப்பினரை [Twitter](#), [Facebook](#), மற்றும் [YouTube](#) யில் பின்பற்றி பாதுகாப்பு குறிப்புகள் மற்றும் உங்களை நீங்களே காத்துக்கொள்வது எப்படி என்பது பற்றிய தகவல்களைப் பெறவும்.

ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகள் அமைப்பினர் சமுதாயத்தில் பாதுகாப்பினை எடுத்துரைப்பதற்கு அர்ப்பணிப்பு கொண்டுள்ளனர். இப்போது நடந்துகொண்டிருக்கும் கூட்டுப்பணியில் ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு அமைப்பும் ஷெரிடான் கல்லூரியும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்; இவர்கள் டேவிஸ் கேம்ப்பஸ் பகுதியைச் சுற்றிலுமாக இருக்கும் மாணவர்கள் பாதுகாப்புடன் இருப்பதற்காக, தீயிலிருந்து பாதுகாப்பு மற்றும், புகை மற்றும் கார்பன் மோனாக்ஸைட் எச்சரிக்கை மணிகளை முறையாக உபயோகித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர்களுக்குப் போதிப்பதற்காக பணியாற்றுகின்றனர். அத்துடன், ஏறத்தாழ 2,000 வீடுகளுக்கு தகவல் தரும் கையேடுகளை சேர்ப்பிக்கவிருக்கின்றனர்.

அக்டோபர் 25 தேதிப்படி, [என்ப்ரிட்ஜ் கேஸ் நிறுவனத்திலிருந்து, பாதுகாப்பான சமுதாயத்திற்கான பூஜ்ஜியம் திட்டப்பணி \(Safe Community Project Zero\) மூலமாக 606 எண்ணிக்கையிலான புகை மற்றும் கார்பன் மோனாக்ஸைட் எச்சரிக்கை மணிகளை ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை அமைப்பு பெற்றுள்ளது.](#) இவற்றில் இருநூறு எண்ணிக்கை ஷெரிடான் கல்லூரிக்கு அளிக்கப்படும்; கல்லூரி வளாகத்தை விட்டு வெளியில் தங்கும் மாணவர்களுக்கு தீயிலிருந்து பாதுகாப்பு என்பது பற்றி எடுத்துரைக்கின்ற தற்போதைய திட்ட நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்கும்

கார்பன் மோனாக்ஸைட் விழிப்புணர்வு வாரத்திற்கு நிதியாதாரம் அளிக்கின்ற என்ப்ரிட்ஜ் கேஸ் நிறுவனத்திற்கு, அவர்களின் பெருந்தன்மையான ஆதரவு மற்றும் சமூகத்தின் மீதான அவர்களின் தொடர்ந்த கடமையுணர்வுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

கார்பன் மோனாக்ஸைட்- லிருந்து பாதுகாப்பு பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: bramptonfire.com

அறிஞர் கூற்றுக்கள்

"கார்பன் மோனாக்ஸைட் ஒரு அமைதியான கொலையாளி; மற்றும் பாதுகாப்பு மற்றும் முன்கூட்டியே தடுத்தல் பற்றி இப்போது கற்றுக்கொடுப்பது மற்றும் விழிப்புணர்வு ஆகியவை ப்ராம்ப்ட்டன் ஒரு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரமாக இருப்பதற்கு பங்களிக்கிறது. கார்பன் மோனாக்ஸைட் விழிப்புணர்வுக்கான இந்த வாரத்தில், தீங்கு விளைவிக்கின்ற இந்த வாயு என்ன என்பதை அனைவரும் நன்கு தெரிந்துகொள்வதற்கும், உங்கள் வீடுகளில் முறையாக கார்பன் மோனாக்ஸைட் எச்சரிக்கை மணிகள் நிறுவப்பட்டுள்ளதை உறுதிசெய்வதற்கும் ஊக்குவிக்கிறேன்.

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்*

"பாதுகாப்பு என்பது உங்களிடமிருந்துதான் தொடங்குகிறது. கார்பன் மோனாக்சைட் என்றால் என்ன என்பதைப் பற்றி அறிந்து கொண்டு, எச்சரிக்கை மணிகள் முறையாக நிறுவப்பட்டு பராமரிக்கப்படுவதை உறுதி செய்து, தங்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பில் செயல்பாடு கொண்ட பங்கு வகிக்குமாறு குடியிருப்பாளர்களை நான் ஊக்குவிக்கிறேன்.

- ரொவீனா சான்ட்டோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைவர், சமூக சேவைகள், பிராம்ப்டன் நகரம்

"இந்த கார்பன் மோனாக்சைட் விழிப்புணர்வு வாரத்தில், இந்த வாயுவின் ஆபத்துகள் குறித்து சமூகத்திற்குக் கற்பிப்பதற்கான தகவல்களை நாங்கள் வழங்கவிருக்கிறோம்; இதனால் குடியிருப்பாளர்கள் தற்காப்பு செயலில் ஈடுபட்டு, கார்பன் மோனாக்சைடு விஷம் ஏறுதல் தொடர்பான சம்பவங்களுக்கு எதிராக தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். எரிபொருளை எரிக்கும் சாதனங்கள் மற்றும்/அல்லது வீட்டுடன் இணைக்கப்பட்ட கேரேஜ் (வாகனம் நிறுத்தும் இடம்) உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் அனைத்து உறங்கும் பகுதிகளுக்கு அருகில் வேலை செய்யக்கூடிய கார்பன் மோனாக்சைடு எச்சரிக்கை மணி அவசியமாகும். கார்பன் மோனாக்சைட் எச்சரிக்கை மணிகளை மாதந்தோறும் சோதித்துப் பார்க்கவும், குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒரு முறை பேட்டரிகளை மாற்றவும், மற்றும் மாற்றுவதற்கான உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் பின்பற்றவும்."

- பில் போயெஸ், தீயணைப்பு துறைத் தலைவர், ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் அமைப்பு

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்

ஊடக தொடர்பு

ப்ரப்ஜோத் கைந்த்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Prabhjot.Kainth@brampton.ca